

அடிப்படைக் கணக்கியல் நடைமுறைகள் III - பேரேடு

மாதிரி வினாத்தாள்-3

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 01:05:00 Hrs

Total Marks : 50

பகுதி-அ

6 x 1 = 6

- 1) பெயரளவைக் கணக்கின் வரவு இருப்புக் குறிப்பது
(a) வரவு / ஆதாயம் (b) செலவு / நட்டம் (c) பொறுப்பு
- 2) சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது
(a) பற்றிருப்புகள் (b) வரவிருப்புகள் (c) இருப்புகள் இன்மை
- 3) கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது
(a) இருப்பு கீ / கொ (b) இருப்பு கீ / இ (c) இருப்பு மு / தா
- 4) பற்று மொத்தமும் வரவு மொத்தமும் சமமாக இருந்தால் அது
(a) பற்றிருப்பு (b) வரவிருப்பு (c) இருப்பு இன்மை
- 5) ஆள்சார் கணக்குகள் மற்றும் சொத்துக் கணக்குகளின் இருப்புகள் காட்டப்படுவது
(a) இலாப நட்டக் கணக்கு (b) இருப்பு நிலை அறிக்கை (c) இரண்டும்
- 6) பேரேடு ஒரு
(a) தோற்றப் பதிவு ஏடு (b) இறுதிப் பதிவு ஏடு (c) ரொக்க நடவடிக்கைகள் ஏடு

பகுதி-ஆ

9 x 2 = 18

- 7) பேரேட்டில் எப்பொழுது எடுத்தெழுதப்படுகிறது ?
- 8) கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன ?
- 9) பற்று இருப்பு (Debit balance) என்றால் என்ன ?
- 10) வரவு இருப்பு என்றால் என்ன ?
- 11) இருப்பு இன்மை (Nil Balance) என்றால் என்ன ?
- 12) பேரேட்டின் பயன்கள் யாவை ?
- 13) எடுத்தெழுதும் முறையை விளக்குக .
- 14) இருப்புக் கட்டும் முறையை விளக்குக
- 15) இருப்பு இன்மை (Nil balance) என்றால் என்ன ?

பகுதி-இ

2 x 3 = 6

- 16) மூவகைக் கணக்குகளின் பற்று மற்றும் வரவு இருப்புகள் எவற்றை உணர்த்துகின்றன ?
- 17) குறிப்பேட்டினை பேரட்டுடன் வேறுபடுத்துக

பகுதி-ஈ

4 x 5 = 20

- 18) 2003 ஜூன் 1 அன்று திரு.ராம் என்பவர் தொழில் தொடங்கியது ரூ.5,00,000.மேற்கண்ட நடவடிக்கை குறிப்பேட்டிலும் எவ்வாறு தோன்றும் என்பதை காட்டிடுக.
- 19) கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.அமர் அவர்களின் ஏடுகளில் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதுக.

2004			
மார்ச்	1	ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	ரூ.25,000
	2	Sold goods for cash	ரூ.50,000
	3	Bought goods for credit from Gopi	ரூ.19,000
	5	Sold goods on credit to Robert	ரூ.8,000
	7	Received from Robert	ரூ.6,000
	9	Paid to Gopi	ரூ.5,000
	20	Bought furniture for cash	ரூ.7,000

- 20) 2003 ஏப்ரல் 1ஆம் நாளன்றைய திரு.இராஜன் அவர்களின் பேரேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவைப் பதிவு செய்க.
கைவச ரொக்கம் ரூ.10,000; கடன் ரூ.1,00,000
- 21) 2003 மார்ச் 31 ஆம் நாளன்றைய கீழ்க்காணும் பேரேட்டுக் கணக்கை இருப்புக் காட்டுக.

ப				வ			
நாள்	விபரம்	கு.ப.எண்	தொகை ரூ	நாள்	விபரம்	கு.ப.எண்	தொகை ரூ
2003	விற்பனை க/கு		1,50,000	2003	விற்பனை		
மார்ச் 5	விற்பனை க/கு		10,000	மார்ச் 8	திருப்ப க/கு		10,000
21				12	ரொக்க க/கு		25,000
				20	வங்கிக் க/கு		50,000
